



(எட்டாவது பாராளுமன்றம் - இரண்டாவது கூட்டத்தொடர்)

இல. 2.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2018 மே 09, புதன்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கமத்தொழில் அமைச்சர்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, அரசு தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ தயாகமகே, சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ துமிந்த திசாநாயக்க, நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ நவின் திசாநாயக்க, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ எஸ். பி. நாவினன், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, புத்தசாசன அமைச்சர்

கௌரவ ஹரின் பர்னாந்து, தொலைத்தொடர்புகள் , டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சர்

கௌரவ சஜித் பிரேமதாஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

கௌரவ நிஸாட் பதியூதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார, அரசு நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

கௌரவ திலக் மாரபன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ பைஸர் முஸ்தபா, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ சாகல ரத்நாயக்க, இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம், மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ பாட்டனி சம்பிக ரணவக்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ (கலாநிதி) விஜயதாஸ் ராஜபக்ச, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மலிக் சமரவிக்ரம, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்

கௌரவ மங்கள சமரவீர, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

கௌரவ ரவீந்திர சமரவீர, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

கௌரவ மஹிந்த சமரசிங்க, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்

கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா, கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், மீன்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

கௌரவ அப்துல் ஹலீம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ பி. ஹரிசன், சமூக வலுவூட்டல்கள் அமைச்சர்

கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ வசந்த அலுவலிஹாரே, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

கௌரவ பியசேன கமகே, இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம், மற்றும் தென் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ மொஹான் லால் கிரேரு, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ வீரகுமார திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ அஜித் பி. பெரேரா, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ நிரோஷன் பெரேரா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. டி. பிரேமதாசு, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

கௌரவ (திரும்பி) விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன், கல்வி இராஜாங்க அமைச்சர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சர்

கௌரவ ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கௌரவ லக்ஷமன் செனேவிரத்ன, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ அசோக் அபேசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்

கௌரவ லலந்த அலகியவன்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ துனேஷ் கன்கந்த, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

கௌரவ (டாக்டர்) (திரும்பி) அனோமா கமகே, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌரவ பாலித குமார தெவரப்பெரும, வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

கௌரவ மனுஷ நானாயக்கார, தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்

கௌரவ இந்திக பண்டாரநாயக்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசுகரும மொழிகள் பிரதி அமைச்சர்

கௌரவ முத்து சிவலிங்கம், சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சர்

கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், அரசு தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

கௌரவ ரோஹித அபேகுணவர்தன

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன

கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
 கௌரவ துஷார இந்துனில் அமரசேன
 கௌரவ தினும் அமுணுகம
 கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே
 கௌரவ ரஞ்சித் அலுவிறாரே
 கௌரவ ரவி கருணாநாயக்க
 கௌரவ அ. அரவிந்த் குமார்
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமரசிறி
 கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
 கௌரவ கவிந்திரன் கோடஸ்வரன்
 கௌரவ சந்திரசிறி கஜதீர்
 கௌரவ சந்திம கமகே
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ டி.வீ. சானக
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ தயாசிறி ஜயசேகர
 கௌரவ பிரேமலால் ஜயசேகர
 கௌரவ (திரமதி) கமேதா ஜீ. ஜயசேன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ சிறினால் டி. மெல்
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா

கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ அநுர திசாநாயக்க
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ முஹமட் நவவி
 கௌரவ முஹம்மது நசீர்
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திரண
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
 கௌரவ சனத் திசாந்த பெரேரா
 கௌரவ லக்ஷ்மன் வசந்த பெரேரா
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அருந்திக்க பர்னாந்து
 கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
 கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த
 கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 கௌரவ தாராநாத் பஸ்நாயக்க
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ விஜித் பேருகொட
 கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ கே. காதர் மஸ்தான்
 கௌரவ இம்ரான் மஹரூப்
 கௌரவ அப்துல்லா மஹரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
 கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்

கௌரவ பிமல் ரத்நாயக்க
 கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ கௌரவ கௌரவ ரம்புக்வேல்ல
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ சமல் ராஜபக்ச
 கௌரவ அங்கஜன் இராமநாதன்
 கௌரவ நிமல் லான்சா
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ ஜானக வக்ரம்புர
 கௌரவ விதுற விக்கிரமநாயக்க
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துனிதா விஜேமான்ன
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ துலீப் விஜேசேகர
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ தேனுக விதானகமகே
 கௌரவ ச. வியாழேந்திரன்
 கௌரவ சந்திம வீரக்கொடி
 கௌரவ பிமல் வீரவங்ச
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ சி. சிறீதரன்
 கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
 கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
 கௌரவ ஜயந்த சமரவீர
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
 கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன்
 கௌரவ அண்ணாமலை நடேச சிவசக்தி

கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ டபிள்யூ. டி. ஜே. செனேவிரத்தன்
 கௌரவ மாவை சோ. சேனாதிராசா
 கௌரவ சத்தூர சந்தீப சேனாரத்தன்
 கௌரவ செஹான் சேமசிங்க
 கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி
 கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
 கௌரவ கனக ஹேரத்
 கௌரவ விஜித ஹேரத்

திரு தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்.

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக்க, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. சபாநாயகரின் அறிவித்தல்கள் : சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல்களை விடுத்தார் :—

I

“அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘**தேசிய கணக்காய்வு**’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என்பதனை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.”

II

“அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘**தேசிய கணக்காய்வு**’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிக்க விரும்புகின்றேன்.

இச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.”

2. பத்திரங்கள் சமர்ப்பித்தல் : (1) சபாநாயகர், இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அறிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIV ஆம் மற்றும் XV ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் III ஆம் பகுதியையும் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.**

(2) சபாநாயகர், இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆம்
(6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான
(2017.07.01 - 2017.09.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை
அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

- (i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 24இ மற்றும் 24ஈ பிரிவுகளின் கீழ் வரதன்ன - ஹக்கிந்த சூழற் பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 19 ஆம் திகதிய 2024/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (ii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (iii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (iv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (v) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடனும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23 ஓ மற்றும் 23 ஓ பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்படும், அச்சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;
- (vi) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை; மற்றும்
- (vii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின்

கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 01 ஆம் திகதிய 2034/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

ஆகியவற்றைச் சமர்ப்பித்து அக்கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

(i) 2017 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான நிதி செயலாற்றுகை அறிக்கை; மற்றும்

(ii) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.03.01 முதல் 2018.03.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கை மற்றும் குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3) ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் 2017 இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டு (தரப்படுத்தலும் தரக்கட்டுப்பாடும்) ஒழுங்குவிதிகள் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மார்ச் 29 ஆம் திகதிய 2064/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து மேற்படி அவ்வொழுங்குவிதிகள் பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. குழு அறிக்கைகள் சமர்ப்பித்தல் : சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும, அக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

(i) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்;

(ii) காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ;

(iii) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ; மற்றும்

(iv) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்;

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபாபீடத்திடப்பட** வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டது.

4. விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தம்): பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த சட்டமூலம்,— (393 ஆம் அத்தியாயமான) விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2018 மே 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்படவும், அது அச்சிடப்பட வேண்டுமெனவும், உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

5. இலஞ்சம் (திருத்தம்): பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த சட்டமூலம்,— (26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2018 மே 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்படவும், அது அச்சிடப்பட வேண்டுமெனவும், உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

6. இலங்கை தேயிலைச் சபை (திருத்தம்): பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த சட்டமூலம்,— தேசிய அரசுப் பேரவையின் 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2018 மே 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்படவும், அது அச்சிடப்பட வேண்டுமெனவும், உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

7. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்: பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட புதிய நிலையியற் கட்டளைகள், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டுமாக.

பிரேரணை சபைக்குவிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

8. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை: பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

பிரேரணை சபைக்குவிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

9. குழுக்கள் : பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இல. 101, 111 மற்றும் 124 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், தற்போது செயற்படும் விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும்.

பிரேரணை சபைக்குவிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

10. தெரிவுக் குழு (இல. 1): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 114 இன் பிரகாரம் தற்போதைய அமர்வுத்தொடரில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவில் தவிசாளராகச் சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய அரசியற் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களது நியமத்தர்களுையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

பிரேரணை சபைக்குவிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

11. தெரிவுக் குழு (இல. 2): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— இன்றைய தினம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், தெரிவுக் குழுவின் தவிசாளராகிய சபாநாயகருக்கு மேலதிகமாக, பின்வரும் பன்னிரண்டு (12) உறுப்பினர்கள் தற்போதைய அமர்வுத்தொடரில் இக்குழுவில் பணியாற்றுவதில் வேண்டும்:-

கௌரவ ரஹ்மான் ஹகீம்
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ
கௌரவ றிஸாட் பதியுதீன்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
கௌரவ மனோ கணேசன்
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ மாவை. சோ. சேனாதிராசா
கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
பிரேரணை சபைக்குவிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

12. நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்: இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுமாக” நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

(பி.ப. 2.21 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

“கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 3.41 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

“கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமை தாங்குவாராக” என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 4.27 மணிக்கு கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமை தாங்கினார்.)

“கௌரவ முஜிபுர் ரஹுமான் தலைமை தாங்குவாராக” என பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 5.40 மணிக்கு கௌரவ முஜிபுர் ரஹுமான் தலைமை தாங்கினார்.)

(பி.ப. 6.15 மணிக்கு சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு பாராளுமன்றத்தில் பின்வருமாறு, சார்பாக 119 பேரும்; எதிராக 52 பேரும் வாக்களித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சார்பாக

கௌரவ ரணில் விக்கிரமசிங்க	கௌரவ அப்துல் ஹலீம்
கௌரவ (திருமதி) தலதா அதுகோரல	கௌரவ பி. ஹரிசன்
கௌரவ வஜிர அபேவர்தன	கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
கௌரவ ஜோன் அமரதுங்க	கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
கௌரவ மஹிந்த அமரவீர	கௌரவ வசந்த அலுவிஹாரே
கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம	கௌரவ பியசேன கமகே
கௌரவ கயந்த கருணாதிலக்க	கௌரவ மொஹான் லால் கிரேரு
கௌரவ அகில விராஜ் காரியவசம்	கௌரவ வீரகுமார திசாநாயக்க
கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல	கௌரவ அஜித் பி. பெரேரா
கௌரவ தயா கமகே	கௌரவ நிரோஷன் பெரேரா
கௌரவ நிமல் சிறிபால த சில்வா	கௌரவ ஏ. டி. பிரேமதாச
கௌரவ பழனி திகாம்பரம்	கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்
கௌரவ துமிந்த திசாநாயக்க	கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
கௌரவ நவின் திசாநாயக்க	கௌரவ இரான் விக்கிரமரத்ன
கௌரவ எஸ். பீ. நாவினன்	கௌரவ ருவன் விஜேவர்தன
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா	கௌரவ லக்ஷமன் செனெவிரத்ன
கௌரவ ஹரின் பர்னாந்து	கௌரவ அசோக் அபேசிங்க
கௌரவ சஜித் பிரேமதாச	கௌரவ லஸந்த அலகியவன்ன
கௌரவ றிஸாட் பதியுதீன்	கௌரவ ஜே.சீ. அலவத்துவல
கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும் பண்டார	கௌரவ துனேஷ் கன்கந்த
கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார	கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே
கௌரவ திலக் மாரபன	கௌரவ பாலித குமார தெவரப்பெரும
கௌரவ பைஸர் முஸ்தபா	கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த
கௌரவ சாகல ரத்நாயக்க	கௌரவ மனுவஷ் நாணாயக்கார
கௌரவ அர்ஜுண ரணதுங்க	கௌரவ கருணாரத்ன பரணவிதான
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க	கௌரவ இந்திக பண்டாரநாயக்க
கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ	கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
கௌரவ மலிக் சமரவிக்ரம	கௌரவ முத்து சிவலிங்கம்
கௌரவ மங்கள சமரவீர	கௌரவ அமீர் அலி சிஹாப்தீன்
கௌரவ ரவீந்திர சமரவீர	கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ்
கௌரவ மஹிந்த சமரசிங்க	கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன	கௌரவ துஷார இந்துனில் அமரசேன
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா	கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
கௌரவ டி.எம். சுவாமிநாதன்	கௌரவ ரவி கருணாநாயக்க

கௌரவ அ. அரவிந்த் குமார்
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
 கௌரவ நாலக பிரசாத் கொலன்ன
 கௌரவ கவிந்திரன் கோடீஸ்வரன்
 கௌரவ சந்திம கமகே
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான்
 ஜயவர்தன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
 கௌரவ எம்.எஸ். தெளபீக்
 கௌரவ சிறினால் டி.மெல்
 கௌரவ மொஹமட் நவவி
 கௌரவ மொஹமட் நஸீர்
 கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திறண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ (திருமதி) ஹிருணிகா
 பிரேமச்சந்திர
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது
 மன்கூர்
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ கே. காதர் மஸ்தான்
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அப்துல்லா மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா

கௌரவ அங்கஜன் இராமநாதன்
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா
 விஜேமான்ன
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி
 விஜேரத்ன
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ எஸ். வியாழேந்திரன்
 கௌரவ சி. சிறீதரன்
 கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
 கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
 கௌரவ (டாக்டர்) எஸ். சிவமோகன்
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ மாவை சோ. சேனாதிராஜா
 கௌரவ சத்தூர சந்தீப சேனாரத்ன
 கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

எதிராக

கௌரவ திலங்க சுமதிபால	கௌரவ அருந்திக்க பர்னாந்து
கௌரவ ரோஹித அபேகுணவர்தன	கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன	கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
கௌவ லக்ஷமன் யாபா அபேவர்தன	கௌரவ ஏ.டி. சுசில் பிரேமஜயந்த
கௌரவ தினும் அமுணுகம	கௌரவ எஸ். பிரேமரத்ன
கௌரவ மஹிந்தானந்த அலுத்தகமகே	கௌரவ தாராநாத் பஸ்நாயக்க
கௌரவ சந்திரசிறி கஜதீர	கௌரவ தாரக்க பாலசூரிய
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில	கௌரவ விஜித பேருகொட
கௌரவ தினேஷ் குணவர்தன	கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன	கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர	கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ எஸ். எம். சந்திரசேன	கௌரவ பிரசன்ன ரணவீர
கௌரவ டி.வீ. சானக	கௌரவ கெஹெலிய ரம்புக்வேல்ல
கௌரவ சிசிர ஜயகொடி	கௌரவ நிமல் லான்சா
கௌரவ பியங்கர ஜயரத்ன	கௌரவ காமினி லொக்குகே
கௌரவ பிரேமலால் ஜயசேகர	கௌரவ ஜானக வக்கும்புர
கௌரவ பியல் நிசாந்த த சில்வா	கௌரவ துலீப் விஜேசேகர
கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா	கௌரவ கஞ்சன விஜேசேகர
கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா	கௌரவ தேனுக விதானகமகே
கௌரவ விமலவீர திசாநாயக்க	கௌரவ சந்திம வீரக்கொடி
கௌரவ சாலிந்த திசாநாயக்க	கௌரவ விமல் வீரவங்ச
கௌரவ வாசுதேவ நாணாயக்கார	கௌரவ குமார வெல்கம
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண	கௌரவ ஜயந்த சமரவீர
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே	கௌரவ செஹான் சேமசிங்க
கௌரவ சனத் நிசாந்த பெரேரா	கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா	கௌரவ கனக ஹேரத்

சட்டமூலம் அதன் பிரகாரம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

2 ஆம் வாசகம்

1 ஆம் பக்கத்தில் 11 முதல் 23 வரையான வரிகளை நீக்கிவிட்டு (இரண்டுமுட்பட) அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

"அரசியலமைப்பின் 154௫ என்னும் உறுப்புரையின் கீழ் தாபிக்கப்பட்ட மேல்நீதிமன்றத்தின் குறித்த சில தவறுகள் தொடர்பிலான நியாயாதிக்கம்.

12ஆ. (1) (அ) வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும், ஒரு மாகாணத்துக்காக அரசியலமைப்பின் 154௫ என்னும் உறுப்புரையினால் தாபிக்கப்பட்ட மேல் நீதிமன்றம், அரசியலமைப்பின் 154௫ என்னும் உறுப்புரையின் (3) ஆம் பந்தியின் (இ) என்னும் உட்பந்தியின் நியதிகளின்படி, (இதனகத்துப் பின்னர் "நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்" எனக் குறிப்பீடுசெய்யப்படும்) இலங்கைக் குடியரசின் மேல் நீதிமன்ற நீதிபதிகளுள் இருந்து பிரதம நீதியரசரினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டதும் ஒன்றாக அமருகின்றதுமான மூன்று நீதிபதிகளுடன் இச்சட்டத்துக்கான ஆறாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட நிதிசார் மற்றும் பொருளாதார தவறுகள் தொடர்பிலும் மற்றும் அத்தகைய ஏதேனும் தவறின் அதே கொடுக்கல்வாங்கலின் போது புரியப்பட்ட வேறேதேனும் தவறு தொடர்பிலும், எவரேனுமாளுக்கெதிராகக் குற்றப்பத்திரத்தின் மீதான குற்றவழக்குகளையும் எழுத்திலான சட்டத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட முறையிலும் (4)ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமையவும் கேட்டு, விளங்கித் தீர்மானித்தல் வேண்டும்.

(ஆ) அமைச்சர், பிரதம நீதியரசரின் ஒருப்பாட்டுடன், வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளைமூலம், நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தின் அத்தகைய நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்." ;

"திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக" என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 1 முதல் 9 வரையான வரிகளை நீக்கிவிட்டு (இரண்டுமுட்பட) அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(2) (அ) வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் முரணாக எது எவ்வாறிருப்பினும், நிரந்தர நீதாய மேல்நீதிமன்றமானது-

- இலங்கையில் முழுமையாக அல்லது பகுதியளவில் எவரேனுமானினால் புரியப்பட்ட; அல்லது
- இலங்கையின் ஆள்புலத்துக்கு வெளியேயுள்ள ஏதேனுமிடத்தில் அல்லது எத்தகைய வகுதியினதுமான ஏதேனும் கப்பலில் அல்லது வானூர்தியில் அல்லது அவை தொடர்பாக இலங்கைப் பிரசை யொருவரினால் எங்கேனும் புரியப்பட்ட,

(1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட தவறுகள் தொடர்பில் நியாயாதிக்கம் கொண்டிருத்தல் வேண்டும்.

(ஆ) ஐயம் தவிர்ப்பதற்காக ஆறாம் அட்டவணையில் குறிப்பீடு செய்யப்பட்ட தவறுகள் தொடர்பில் வேறு ஏதேனும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கமானது தொடர்ந்து வலுவில் இருத்தல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 10 முதல் 27 வரையான வரிகளை நீக்கிவிட்டு (இரண்டுமுட்பட) அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(3) அத்தகைய நிரந்தர நீதாய மேல்நீதி மன்றத்தின் நியாயாதிக்கமானது—

(அ) மேல் மாகாணத்துக்காக தாபிக்கப்பட்ட நீதிமன்றமாக அத்தகைய நீதிமன்றமிருப்பின், பிரதம நீதியரசரின் ஒருப்பாட்டுடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளைமூலம் அமைச்சரால் பெயர் குறித்து நியமிக்கப்படக்கூடியவாறாக மேல்மாகாணத்தினுள் கொழும்பிலும் அவசியமானவிடத்து வேறு ஏதேனும் இடத்திலும் அமர்ந்துள்ள அந்நீதிமன்றத்தினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்; அல்லது

(ஆ) அத்தகைய நீதிமன்றம் வேறு ஏதேனும் மாகாணத்துக்காக தாபிக்கப்பட்ட நீதிமன்றமாகவிருப்பின், பிரதம நீதியரசரின் ஒருப்பாட்டுடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளைமூலம் அமைச்சரினால் பெயர்குறித்து நியமிக்கப்படக்கூடியவாறாக அம்மாகாணத்தினுள் அத்தகைய இடத்தில் அமர்ந்துள்ள அந்நீதிமன்றத்தினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.

(4) (அ) விடயத்திற்கேற்ப, சட்டத்துறைத் தலைமையதிபதி அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பின்மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட தவறின் -

- (i) தன்மையும் சூழ்நிலைகளும்;
- (ii) பாரதூரமான தன்மை;
- (iii) சிக்கலானதன்மை;
- (iv) பலிக்குட்படுத்தப்பட்டவரின் மீதான தாக்கம்; அல்லது
- (v) அரசின்மீதான தாக்கம்,

என்பனவற்றைக் கவனத்துட்கொண்டு, அத்தகைய தவறு தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைமுறைகள் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்படுதல் வேண்டுமா எனும் பணிப்பிற்காக பிரதம நீதியரசருக்கு அத்தகைய தவறின் புரிதல் தொடர்பிலான தகவலை ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் பக்கத்தில் 1 முதல் 15 வரையான வரிகளை நீக்கிவிட்டு (இரண்டுமுட்பட) அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(ஆ) பந்தி (அ)வில் குறித்துரைக்கப்பட்ட கட்டளைக்கற்களுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை, அப்பந்தியின்கீழ் தகவலை ஆற்றுப்படுத்துவதில் திருப்திசெய்யப்பட்டுள்ளதெனப் பிரதம நீதியரசர் அபிப்பிராயப்படுமிடத்து, அவர் தனது கைப்பட கட்டளைமூலம் அத்தகைய தவறு தொடர்பில் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட வேண்டுமெனப் பணிக்கலாம்.

(5) அவ்வாறு பிரதம நீதியரசர் பணிக்குமிடத்து, அத்தகைய நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தின் முன்னரான விளக்கமொன்று—

(அ) சட்டத்துறைத் தலைமையதிபதியினாலான அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பின்மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதியினாலான குற்றப்பத்திரத்தின் மீது நடாத்தப்படுதல் வேண்டும்;

(ஆ) துரிதமானமுறையில் நடாத்தப்பட்டு நிறைவுசெய்யப்படுதல் வேண்டும்;

(இ) பதியப்படவேண்டிய விதிவிலக்கான சூழ்நிலைகள் ஏலவேயுள்ளதென நீதிமன்றம் அபிப்பிராயப்பட்டாலொழிய, அதன் துரிதமான தீர்த்துவைத்தலை உறுதிப்படுத்துவதற்கு நாளாந்தம் கேட்கப்படுதல் வேண்டும்.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் பக்கத்தில் 25 ஆம் மற்றும் 26 ஆம் வரிகளை (இரண்டுமுட்பட) நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலுமொரு திருத்தத்தைப் பிரேரித்தார்,—

வகையாக இல்லாதொழியுமிடத்து, பிரதம நீதியரசர், எந்த இறப்பு, விலகுகை, விடுவிப்பு, ”;

4 ஆம் பக்கத்தில் 14 ஆம் வரியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“றம், இச்சட்டத்தின் 48 ஆம் பிரிவுக்கான காப்பு வாசகத்துக்கமைய, அத்தகைய பெயர் நியமனத்துக்கு நேர்முன்னர்”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4 ஆம் பக்கத்தில் 18 முதல் 32 வரையான வரிகளை (இரண்டுமுட்பட) நீக்கிவிடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலுமொரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5 ஆம் பக்கத்தில் 1 முதல் 29 வரையான வரிகளை (இரண்டுமுட்பட) நீக்கிவிடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலுமொரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5 ஆம் பக்கத்தில் 30 ஆம் வரியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலுமொரு திருத்தத்தைப் பிரேரித்தார்,—

“(7) ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதாம்” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6 ஆம் பக்கத்தில் 21 முதல் 23 வரையான வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“படுதலும் வேண்டும்.” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7 ஆம் பக்கத்தில் 15 ஆம் வரியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலுமொரு திருத்தத்தைப் பிரேரித்தார்,—

“12 அ எனும் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம்

7 ஆம் பக்கத்தில் 28 ஆம் வரியை உடனடுத்து பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்,—

“இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி” என்பது, 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி என்று பொருளாகும்.” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4 ஆம் வாசகம்

14 ஆம் பக்கத்தில் 4 முதல் 8 வரையான வரிகளை நீக்கிவிடுமாறு (இரண்டுமுட்பட) நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

15 ஆம் பக்கத்தில் 3 முதல் 5 வரையான வரிகளை நீக்கிவிடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

13. தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்: இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதன் பிரகாரம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 முதல் 4 வரையான வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

14. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்:
இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதன் பிரகாரம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் வாசகம்

1 ஆம் பக்கத்தில் 19 முதல் 23 வரையான வரிகளை நீக்கிவிடுமாறு (இரண்டுமுட்பட) நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 1 முதல் 10 வரையான வரிகளை நீக்கிவிட்டு (இரண்டுமுட்பட) அதற்குப் பதிலாக பின்வருவதனை நீக்கிவிடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(அ) சார்த்தப்பட்ட தவறின் தன்மையையும் விளைவுகளையும் கவனத்துட்கொண்டு, அத்தகைய பிள்ளையின் பொறுப்புடைமையினது அளவையும்; அத்துடன்

(ஆ) அத்தகைய பிள்ளைக்கு ஏதேனும் சிகிச்சை முறையிலான இடையீடு தேவையாகவுள்ளதா என்பதையும்,

அவ்வழக்கில் நியாயாதிக்கம் கொண்டுள்ள நீதிவான் முடிபுசெய்வதனை இயலச்செய்கின்ற போதியளவு புரிந்துணர்வு முதிர்ச்சியை அத்தகைய பிள்ளை எய்தியுள்ளாராவென்பது பற்றிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கென, (2) ஆம் உட்பிரிவிற் குறித்துரைக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ள பஸ்துறைநெறிசார் குழுவினரினால் அவர் பரிசோதிக்கப்படுவதனைச் செய்வித்தல் வேண்டும்.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 10 ஆம் வரியை உடனடுத்து பின்வருவதனை இடுமாறு நீதி அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்.

“(2) ஓராம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட பஸ்துறைநெறிசார் குழுவினர் பின்வருவோரைக் கொண்டிருத்தல் வேண்டும்:-

- (அ) இயைபான மாவட்டத்தின் சட்ட மருத்துவ அலுவலரொருவர்;
 (ஆ) குழந்தைப் பருவத்தினருக்கான அல்லது இளம் பருவத்தினருக்கான உளநோய் மருத்துவரொருவர்; அத்துடன்
 (இ) உளவியலாளரொருவர்.”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 16 மற்றும் 17 ஆம் வரிகளை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

“பிள்ளையைப் பரிசோதிப்பதற்கு அத்தகைய பஸ்துறைநெறிசார் குழுவினருக்கு”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 19 ஆம் வரியை உடனடுத்து பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(4) இயைபான மாவட்டத்தின் சட்ட மருத்துவ அலுவலர் கிடைக்கக்கூடியவராகவிராத ஏதேனும் பட்சத்தில், தவறைப் புலனாய்வு செய்கின்றவரும் பொலிசு நிலையத்திற்குப் பொறுப்பாகவுள்ளவருமான அலுவலர், (1) ஆம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்பட்ட அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு வேறேதேனும் மாவட்டத்தின் சட்ட மருத்துவ அலுவலரின் உதவியைப் பெற்றுக்கொள்ளாதல் வேண்டும்.”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 20 முதல் 22 வரையான வரிகளை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக பின்வருவதனை இடுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(5) அத்தகைய பஸ்துறைநெறிசார் குழுவினர், பொலிசு நிலையத்திற்குப் பொறுப்பாகவுள்ள அலுவலருக்கு அவர்களின் அறிக்கையை சமர்ப்பித்தல்”;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 29 ஆம் வரியை உடனடுத்து பின்வருவதனை உட்புகுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்,—

(6) ஓராம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட பிள்ளையானது, குழந்தைப்பருவத்தினருக்கான உளநோய் மருத்துவரொருவர் மற்றும் உளவியலாளரொருவரின் மேற்பார்வையின்கீழும் மதிப்பீட்டின்கீழும் விதித்துரைக்கப்பட்ட முறையில் புனர்வாழ்வளிக்கப்படுவதற்கு அமைந்தவராதல் வேண்டும்.”.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

15. ஒத்திவைப்பு: “இப்போது இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்ற சபாநாயகர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 6.54 மணிக்கு, 2018 மே 10 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.